

Date: 09.08.2022

To
National Stock Exchange of India Limited
Exchange Plaza, Bandra Kurla Complex,
Bandra(E),
Mumbai -400051
NSE Symbol- DATAPATTNS

To

BSE Limited

25th Floor, P.J. Towers,

Dalal Street,

Mumbai- 400 001

Company Code: 543428

Sub: <u>Newspaper advertisement of Notice to Shareholders of the upcoming Annual General Meeting for Financial Year 2022.</u>

Dear Sir/Madam,

Pursuant to Regulation 30 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of Newspaper Advertisement as published on 09th August, 2022.

We request to take note of the same and oblige.

Thanking You.

For Data Patterns (India) Limited

Manvi Bhasin

Company Secretary and Compliance Officer

CHENNAI WOLF LIMITY

Encl as above



CIN: L72200TN1998PLC061236

சினிமா வினியோகஸ்தர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம்: உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

உதயந்த சென்னை அக்கைய, ஆக்.க-இருவர்கள் காடுகிருக்கப்பட்டு இருவர்கள் காடுகிருக்கப்பட்டு இரைப்பட விளிபோகம்குக்கப் சில்கப், அப்பா சங்கம் கோடும், அப்பன்னே மருத்தவமனை சாடுக்க அப்பன்கோ கலைந்தி கணு நின்ன பதும் ஆன்று நினையு நினத்தை முன்னிட்டு ஆன்று நினையு நினத்தை முன்னிட்டு இம்பத்தினருக்கையும் மருத்துவ முகம் த்திரைக்கையும் மருத்துவ முகம் த்திரைக்கையும் மருத்துவ முகம் தடுகிருக்கையும் நடித்துவ இம்புகளையுக்கையும் நடித்துவ கேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பின்குமான உதயந்து க்டாவின் துவக்கிகையுத்துப் போக்காக் கிறுகவில் அறுதிகையுக்குவ

ராவில் அறநிலையதுறை நமச்சர் பி.கே. சேகர்பாபு, மத்திய அன்மகர் பொராளுமன்ற உறுப்பினர் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், வீட்டுவசதி வாரிய தலைவரும், நடிகர் சங்கத்தின் துணை தலைவருமான பூச்சி முருகன், வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேத்தர்



சுணேஷ், கவுன்சிலர்கள் மதன்மோகன் ஆகியோரும் காண்டனர்.

ஐசரி சற்றரசு, ம கலந்துகொண் சங்கதின் வைமை ogal, தலை வகிக்க,

, கவுன்சிவர்கள் நந்தகோபால், இணைச்செயலாளர் ராகன் ஆடுபோகும் சாய் என்கிற சாய்பாபா மூவகும் மூன்கியை வகிக்க செயலாமார் மூன்கியை வகிக்க செயலாமார் காஸ்பிபன் நன்றி கூறினார். 300க்கும் கூ, பொருளாளர் மேற்பட்டவர்கள் மருத்துவ முகாயில் துணைத்தலைவர் மரிசோதனை செய்து கொண்டவர்.



எல் ஆர். எம். அறிவியல் மற்றும் மானுடியியல் புலம், அறிவியல் மற்றும் தொழில்லுட்பமியல் நிறுவளம், ராமாபுரம் வளாகத்தில் கையல் எனப்பே சரியில் "ராம்பல் 2.0" என்னும் களல விழாவை நடத்தின் அக்கரி, ஆகாத், பிருத்தி, திரிகுல் ஆலிய குழுக்களை சர்த்த வாணவர்களின் கலைவிதற்கள் நடைபெற்றது. அதல் நாளில் சேனல் சர்ப்பில், மவுவ நாடகம், நிறுவில் வர சையல், சிரியல், பிறிவியத்து டேல்கள்ட இறையை அரசும் கால்பட்டுகள். நியல், பிறிவியத்து டேல்கள்ட இறையாட்டதும் அனைவர்கள் பெற்றன இதில் 2500 மாணவர்கள் பல்கு சிமற்றனர். நிலியர்கள் குடி நாகர்கள் திறையகளை மற்றப்பட்டு வெறியிற்றவர்களை அதிவித்தனர் காடிரும் இறிவிறுக்கு மிறுமுகி தலைவரும் அரசும் நமக்குனர் என் சேலுராவன், மானவர்களின் திறைவனை மதியியிடுக்கும் பெறுவர்கள் அக்கும் விழுவியின் அரசும் அறுவக் தலைவை நமக்குனர் என் சேலுராவன், மானவர்களின் திறைவனை மதியியில் பட்டத்தையும் வெற்றனர் திரிகும், பிருத்தி ஆகிய மானவர் முத்தன் முதல் பரிக் பெற்று வெற்றிக்கோப்பையைப் பெற்றனர். 2ம் பரிக் அக்கி குழுவுக்கு வழக்கப்பட்டது.



ஸ்ரீ நாச்சம்மை காட்டன் மில்ஸ் லிமிடெட்

பதிவு அழுவலகம்: 181, "வசந்தம்", 4வது அறுக்கு தெரு, நியூ பேர்லேண்ட்ஸ், சேலம் 636 016.

CIN: L17115TZ1980PLC000916 Website: www.sncmindia.com

sa se ol	akup		s-conduct cold)			
		30.06.2022 (parties Granica 1550)	31.03.2022 (5.00 \$-004. Gerissian: 1. 50)	30.06.2021 (5.005.6.006 GRINICER FRANCE)	31 03 2022 (தனிக்கை செய்யாக டது	
_			சத்தில்)			
		3998.86	5638.68	3276.08	20552.92	
1	போத்த செயல்பட்டின் வருமானம்					
2	தாண்டுகோள் பொருட்கள்	146.39	348.44	67.52	789.13	
3	SHOTIAD (+) / BOOLED (-) SHIRES (IDENL) (LIGHT) STUMB/CENTH CLUDAL SHIP	146.39	348.44	67.52	789.13	
4	ஆலாம் (+) / நடிம் (-) வர்க்கு ப்படி (பிரை) தாண்டுகோள் போருத்கள்	148.35	263.88	49.88	588.93	
5	Gorden different acquirement, acquirement flag	146.47	227.26	50.47	555.32	
6	மக்கு முறைய (ஒல்லாரு மக்குகளும் 10 குமாப முக மறிவு உள்ளது)	428.64	428.64	428.64	428.64	
7	ogenication away quadrant (proper markstalight (g)	1.5			2313.03	
8	பாரு 4 இத்தோகை (அரநூன் கைப்புரக்களுக்கு முன்)					
	(Ja) JagCRIME, USINE	3.46	6.16	1.16	13.74	
	(8g) sm. spi. i. S	3.46	6.16	1.16	13.74	

- борын. 1944ын рабыны дууйны обилган боголги. Зиндрын обидьго обысын лаго 2021 оны энского ыслуб улары албылы боголу брандуй катераты амбалыгызыты оправылы, обилганд катераты
- ற்றுள்ளன எட்டதற்க (15 வது 156க்க டி) படுத்துரைக்கால். இறவரங்களிக (இந்திய கணக்கியம் நாறிகைகள் விறிகள் 2015 (ND AS) கற்றும் இது அம்கிகிக்கல். கணக்கியம் நடைமுறைகள் மற்றும் கொணைகளுக்கு ஏற்ப இந்த புக்கிகியரங்கள் தயரிக்கல் நின்னல்
- 202 எர்ட்டி, மான் முடியை ந்த கடைசி காளையுற்கான புகளினிவரங்கள் முழு நிற்பாண்டில் நணிகளை செய்யர்கட்ட புளரினிவரிகளுக்கும் மற்றும் கந்தத்த நீதி ஆணிந்களில் நின்றாவுறு மகளைவுற்கான நிறி முடியுகளை பொறுத்து மெளியிடர்கடத் புளவி விவரங்கள் ஆகியாற்றின் இடை மேற்கையாடுத்தும் நணிவினர்கள் ஆடிம்.

இயக்குன் குழலில் ஆணைப்படி நி நாச்சம்மை காட்டன் மில்ஸ் விகிட்டுந்தகாக

போடுகியப்பன் நகைகள் மற்றும் நிர்வக இயக்குன

DIN: 01577805

Tamilnadu Petroproducts Limited

Regd.Office: Manali Express Highway, Manali, Chennai 600 068
CIN.L23200TN1984PLC010931 Phone /Fax: No. 044-25945588/69185588
website:www.tnpetro.com Email:secy-legai@tnpetro.com

EXTRACT FROM THE STATEMENT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30™ JUNE 2022

(₹ in lakh)

Si.no	Particulars		Year Ended		
		30.06.2022 Unaudited	31.03.2022 Audited	30.06.2021 Unaudited	31.03.2022 Audited
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary items)	3,875	3,496	7,519	23,641
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and Extraordinary items)	3.875	3,496	7,519	23,641
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	2.881	2,499	5,570	17,536
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	3,463	2,844	5,716	17,984
6	Equity Share Capital	8,997	8,997	8,997	8,997
7	Reserves excluding Revaluation Reserve		- 05		65.820
8	Earnings Per Share (of ₹.10/- each) (for continuing operations)				
	Basic and Diluted*(not annualized)	3.2"	2.78*	6.19	19.49

08.08.2022

Sl.no	Particulars		Quarter Ended				
		30.06.2022	31.03.2022 Audited	30.06.2021 Unaudited	31.03.2022 Audited		
		Unaudited					
1	Total income from Operations	55,602	43,507	46,173	1,80,558		
2	Profit Before Tax	3,744	3,379	7,409	23,152		
3	Profit After Tax	2,755	2,385	5.464	17,064		
4	Total Comprehensive Income After Tax	2,765	2,457	5,461	17,098		

- 2. The above financial results were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 8th August 2022 and have been subjected to Limited review by the Statutory Auditors of the Company. The above results have been prepared in accordance with the Indian Accounting Standards: -(Ind. Als) a repercified under Section 13s of the Companies Act 2013, read with Rule 3 of the Companies (Indian Accounting Standards) Rules. 2015 and Companies (Indian Accounting Standards) A The Consolidated Financial Results include the consolidated results of the Companies (Indian Accounting Standards) and the Companies (Indian Accounting Standards) are consolidated financial statements reviewed by independent audition of the subsidiary.
- ere uses of transmiss issuemental reviewed by independent automat of the Biobloships.

 A. The above is an extract from the Financial Results for the Quarter ended Stipbure 2022 field with the Stock Exchanges under Regulation 33 of the of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Standarde and Consolidated Financial Results are available in the weekle of the Company www hipserts come and the weekles for the Stock Exchanges

 NBE URL https://disclosure.com/documents/PPETRO_08082022140015_TPLunauditedfinancials30082022 pdf

 and results.

By Order of the Board For Tamilnadu Petroproducts Limited KT Vijayagopal ole-time Director (Finance) & CFO

CHANGE OF NAME

District: Madurar), Residing at No.101 Kummalamman Koil Chennal - 600 081, Shall henceforth be known as

- VR Dinesh Kumar (Faiher

X Judge BEFORE THE SMALL CAUSES COURT: AT CHENNAI R.L.T.O.P No. 369 of 2022 K.Yagneshwaran Pesboner VSElango & 4 others Respondents

1, Mrs. Manjusa ra., 2nd Respor D/o. late C. V. Ramana Redd New No. 32, T. 2, 3rd Floor, 'Soundarswall Apartments' 4th Avenue. Ashok Nagar. Chennai: 600 084. 2. Mrs. Vandana Reddy 3rd Respo

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (Ordinary Original Civil Jurisdiction).
Application No. 1123/2022 in CS No. 792/2018
M.C. Ravisumer and another Applicants Ordinarians 1 & Part Office of the State of the

P. Johksumar & others
To Iraquim
Win Late Viswanahan A.
Anna Najar Ist Cross Street.
Backside — Mangalteman
Solet Inantonen Mala
Solet Inantonen
Solet Inantonen
Solet Inantonen
Solet Inantonen
Mala
Solet Inantonen
Solet

IN THE COURT OF XVI ASSISTANT JUDGE CITI CIVIL COURT AT CHENNAI O. S. No. 9216 of 2019 Mr K. THIRUNAVUKKARASU S/o Late Kuppusamy Mudaliyar. No. 9 Subramanian Street Kannagi Nagar. Kolathur. Chennai 600099. Plaintif

No. 9. Subramanian Street
Kannagi Nagar Kolathur.
Chennae 6000193. — Plamott
Chennae 6000193. — Plamott
Chennae 6000193. — Plamott
Mr. KRALENDIRAN
Siro Late Kuppusamiy.
New Door No. 76. Cidel
Gr. M. Colony, Chennae 600002
Gr. M. Colony, Chennae 600002
Gr. M. Colony, Chennae 600019
Gr. M. Golony, Chennae 6

IN THE COURT OF XVI ASSISTANT JUDGE CITY CIVIL COURT ATCHENNAI 1.A.No. 2 of 2019

LANO 2 of 2019

LANO 2 of 2019

Mr. K. TH-HUWAUKARANSU

Sto Late Kuppusemy Mudoliyar.
No.9. Submanianti Sureet.
Chemois 600099.
Petitioner. Pilaintiff
Vs.
I. Mr. K. RAJENDIRAN
Sto. Late Kuppusemy.
Sto. Late Kuppusemy.
No. 50. Ma. Po. C. Steed.
G. K. M. Collony, Chemois 600082
and 4. Others.
Respondents/Defendants
To. Respondents/Defendants

and 4 others
. Respondents/Defendants
. Respondents/Defendants
Ne K BALA SUBRAMANIAN
(R 2) Siro Lake Kuppusamy,
No 34/22, 2nd Main Road.
Sreenivas popularian Koratur.
Please take notice that in
the above 1 A-No 2 of 2019 in
Defe XV Assistant Judge City City
Court, at Chennab by its order
dated 28 07 2002 has ordered
dated 28 07 2002

SHRIRAM TRANSPORT FINANCE CO LTD 1. TN22DQ1546 MARUTHI MARUTI ALTO 800-P

BRANCH NUMBER:04422642206 பேஸ் ஆட்டோமேஷன் லிமிடெட்

CIN 1291411418991,C018133 20.06.2022-ல் முடித்த காலாண்டுக்கான தணிக்கை செய்பப்படாத தனியான நிறிநிலை முடிவுவன் அழிக்கை

				@ sirrabbe	
	முடித்த காலண்டு			Units asmig	
during	10.06.2022	31.03.2022	30.06.2021	31.03.2022	
	garlams Oriunggi	gmfáma Gröuspaj	geelána Grüurgy	gerláina Qeuggi	
செயல்பாடுகள் மூலம் பொத்த வருமானம் (நிகரம்)	103.17	114.52	18.51	346.39	
வலத்திற்கான நிகர் வாய்ப் (நடியும்) (வரி, விலக்கு அந்தும் அல்லது அச்சதாரண அமிட்டங்கள் முன்)	0.00	7.76	0.17	7.92	
காலத்திற்கான நிகர லாபல் (நடியல்) (வரிக்கு முன், விலக்கு வந்துல் (அல்லது அச்சதாரண அமிட்டங்கள் நின்)	24.60	19.97	44.36	57.42	
காலத்திற்கான நிகர லாபம் (நடியம்). (வரிக்கு பின், விலக்கு மற்றும்) அல்லது அச்சநாரண அவிட்டங்கள் பின்)	24.60	19.97	-44.36	57.42	
காலத்திற்கான பொத்த பரிழரண வருமானம் (காலத்திற்கான லாபம்:(நஞ்டம்) (வரிக்கு பின்) வற்றும் இதா பரிழரண வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	24.60	19.97	-44.36	57.42	
சம் பங்கு மூலதனம்	944.80	944.80	944.80	944.80	
ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரன அவிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் கு. (o)) (தொரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்;	10	10	10	10.00	
அடிப்படை மற்றும் பல்விழந்தது	0.20	0.07	-0.47	0.41	

ப்படை மற்றம் பலிறந்தது. 1551 (பட்டியல் பற்றும் இதர வெளியீடு தேவைகள் பிறிகள் பட்ட விறி நடக்கிற விடக்க பக்கோத்ககளில் நாக்கம் செய்யப்பட்டுள்ள நிறிறியல் முடிவுகளின் விளியான வடிவதின் கருக்காக நேடிகள் டன்புக் பண்டு செழுக்கள், தனிக்கள் அத்த திளியான கண்ணடு நிறியை முடிவுகளின் முறுவரையான வடிவர் வக்கோத் இனையதால் (www.nession) மற்றும் கலியனிலின் இணையதால் (www.scookination.com) உண்ண முறியோன் அணைப்படி இருவிக்கு அண்டும்

DATA PATTERNS

DATA PATTERNS (INDIA) LIMITED

It is a more selector of the provide Limitery
CIN: L7220Th1996PLC051256
CIN: L7220Th1996PLC05125

NOTICE TO SHAREHOLDERS

An Mathematical Products in the 1941 Annual General Meeting ("AGM") of the Company will be convened at 11.00 AM (IST) or Tuesday 5' day of Separative 2022 through Video Conference ("VC") Other Audio-Visual Massa ("AGMM") facility without the physical prosence of the Members at an common viewa to branasch the business as set on the Notice without the conditional for convening the AGM in compliance with the applicable provisions. If any of the Companies AC, 2011 and with the Circular states by the Minstry of Companies AGM in Compliance with the applicable provisions. If any of the Companies AC, 2011 and with the Circular states 2020, IS Juvan, 2020, 28' Separative, 2020, 31' December, 2020, 19' Juvanya, 2021 and 15' May 2022 (collectively referred to and YGA Circulars) and the Securities and Scharge Board of the did with the Circulars and the YGA ("2020, 15' Juvanya, 2021 and 15' May 2022 (collectively referred to and YGA Circulars). And we describe a College and YGA ("College") and YGA ("College") and YGA ("College") and YGA ("College"). The Moreous of and YGA ("College") and YGA ("C

- and 13 May 2022 (collectively interved to a "SEBI Circulary").

 The Modice of the 24" ACM and the Annual Report for the year 2022, including the Financial Statements for the year ended 31" Martin 2022 (Annual Report) will be seed only by small to all those immelbors, whose small address is registered with the Company/REL on eith their respective Depository Principatives (CPP): in accordance with the MAC Principals) and the SEBI Circulars as mentioned above. Members can join and participation in the 24" ACM only through Victory Martins; The instructions for joining the 24" ACM and the this manner of perfocipation in the remote severing or calenging of through the outing system change the 24" ACM value of the seasable is a part of Notice of the 24" ACM. Members participating shrough the VICOV/M facility whall be counted for the proposed enfolating the count under extent in 10" of the Companyles ACM, 20"3.
- Notice of the 24" AGM and the Annual Report will be made available on the website http://www.datapattemsindia.com and the website of Stock Exchanges in which the Company's equity: Limited and National Stock Exchange of India Limited.
- Smarholders who wish to register their email address? basis account mandate for receiving dividends dreetly the Clearing Sankier (ECS) may follow the below instructions a. Shareholders holding shares in demail from are requested to register / update the details in their demat acc process advined by their respective depositing perfogent.

- Intelligence diagoeleterministics com.

 Members indicing insens in physical flow nor with have not registered their e-mail address with the Company RTA may cast their volte-member, on the business as self-orth in the Notice of the AGM through remote e-victing or through the e-victing system during the AGM. The amment of chicking remotify the ATM remote chicking through the AGM. The amment of behalf behalf and the AGM. The amment of behalf behalf and the AGM. The amment of behalf behalf and the AGM. The amment of behalf and as Sucres (TDS) and one of the Whiteholders w.e.t. 1" Agril 2009 and the AGM. The amment of the shareholders w.e.t. 1" Agril 2009 and the AGM. The amment of the AGM. The amment of the AGM. The A
- Considering the above, we urge the shareholders to update their e-mail ID. Bank account details & Per (PMN) with the Company / RTA / Depository Participant to ensure receipt of the Annual Report, div consideration and other communications from the company.

For Data Patterns (India) Limited

Place: Chennal Date : 08.08.2022

🕼 சுந்தரம் ஃபாணைர்ஸ் லிமிடெட்

COLUMNICATION IN THE SET OF THE STATE OF THE SET OF THE

பதிமூன்றாவது அஞ்சல் வாக்கு பற்றிய அறினிப்பு

a gyilikustak ikitungi panahamah acumpjik Garibe County)

Silmingg geogride i jegari untagi isau pindi untaksilaji Gudelikligeov, geome 2, 202 :

Lilmineous Silmineou Silmineo Sirvi seni. Bay jangan geogride i garibe i disampah grassilanu ujiq Griggie

Guuriti. Lilaggi un jaked ikitungah grassilanu ujiq Griggie

Bitani. Ggano, geomi 2, 202 :

Lilinious Silmineous Silmineous geogride i garibe i ga

Concest - BA A Byre

Aparellula Compile

No proposal to enact law to regulate crowdfunding: Govt

Don't have info on money raised by private, non-listed firms via this route, says Minister

NewDella.August # The Centre has no plans for in-troducing a legislation to regu-late fund raising through the 'crowdfunding' option, Rao In-derjit Singh, Minister of State for Corporate Affairs, said on

Monday.
"There is no such proposal with the Ministry of Corporate Affairs," Singh told Lok Sabha in

Affairs, 'Singh told Lok Sabhain a written reply.

He was replying to a question raised by Member of Parlia-ment Shashi Tharoor as to whether government plans to enact a law to regulate fundrais-ing through crowdfunding.

Popular in West
Crowdfunding – a concept
popular in the West—is seeing
traction in India too for raising
funds for medical, professional,
personal, educational, creative

jects or a venture is financed by a group of individuals instead of professional parties like banks, venture capitalists or business angels. Crowdfunding, which is an appealing choice of fundraising for start-ups, occurs without any intermediary and entrepreneurs tap the crowd by raising the money directly from individuals. Infact, the US in April 2012 en-

Infact, the US in April 2012 en

Infact, the US in April 2012 en-acted a specific legislation — — Jumpstart Our Business Star-tups Act (1083) — that allowed for crowdfunding. Singh highlighted that the term "crowdfunding" is not defined in the Companies Act 2013 (Indian company law). The Minister, therefore, said that "no information was available" as to whether fund rating of private, non-listed companies through crowdfunding me through crowdfunding me-dium is a prevalent practice in India or not.



Crowdfunding is seeing traction in India too for raising funds for medical, professional, personal and educational projects

define 'crowdfunding', there is no question of MCA keeping a record of the total financing conducted through such route for such private, non-listed companies in India, according

companies in India, according to Singh.

Meanwhile, commenting on crowdfunding, Sachin Tayal, Managing Director, Protivit Member firm for India, told BusinessLine, "Crowdfunding is expected to contribute significantly towards fundration in

Simpler and safer Crowdfunding appeals as a simple and safer option having gained popularity during pan-demictimes, he said. "As this area sees more ac-

tion, we can expect regular

mendation of high level committee on CSR (HLC-2015), the MCA has instituted National CSR Awards to recognise companies for their outstanding contribution through CSR initiatives, Sitharaman said. These awards (winners and honourable mentions) are given to companies in three broad categories. Earlier, CSR-related defaults were compoundable offences.

Earlier, CSR-related defaults were compoundable offences. Now, the non-compliance of CSR provisions has been made a civil wrong with effect from January 22,2021. Currently, the CSR architecture is disclosure based and CSR mandated companies are required to file details of CSR activities annually in MCA21 registry.

Compliance of provisions

Govt can't dictate where corporate boards must spend CSR funds: FM

Says companies conscious about need to take local area priorities

New Debt, August 8
The Union Finance and Cor-porate Affairs Minister Nirmala Sitharaman on Monday asserted that Corpor-ate Social Responsibility (CSR) are Board level decisions and government cannot "impose decisions" on India Inc as to where they must spend their CSR funds.

CSR funds.

Making an intervention in

Lok Sabha during question
hour, Sitharaman noted that
Boards of Corporate India are
"conscious" about the desire and interest (of the gove ment) that companies spend their CSR funds on local areas."

Aware of local priorities

Aware of local priorities
"CSR are board driven decisions and no government
can impose on companies
that they have to spend on
this area or that area. Companies are increasingly aware
that local priorities should be taken up. Boards are con-scious," Sitharaman said. With decisions being Board driven, the Board of the com-

pany is empowered to plan, decide, execute and monitor CSR activities of the entity based on recommendations of its CSR committee. In 2020-21, India Inc had spent about \$24,865 crore towards CSR.

More awareness required
The Corporate Affairs Minister
told the Lok Sabha that Ministry
of Corporate Affairs
(MCA) Secretary and officials
periodically hold meetings
with companies on the CSR
front. She admitted that more detailed awareness was needed and information should be spread on the CSR framework.

highlighted Sitharaman highlighted that the law and rules are now facilitating Board decisions and there is already provision to carry forward unspent CSR expenditure tearmarked for a specific project) for three

ears. In a written reply on Sirbaraman said Monday, Sitharaman said there is no specific incentive mechanism in place to in-centivise the effective utilisa-tion of CSR funds by the companies as this is a regulatory requirement under the Com-panies Act, 2013.

panies Act, 2013.

Amended CSR provisions

However, the Corporate Affairs Ministry has amended
the CSR provisions of the Act
to provide flexibility to the
Board of companies to carry
forward the unspent CSR
amount as well as set off the
excess CSR spentin any particular financial year up to succeeding three financial years
as per the requirements of
CSR projects, she added.
Further, on the recom-

Compliance of provisions
The government monitors
the compliance of CSR provisions through the disclosures
made by the companies in
MCA21 Portal.
Whenever any violation of
CSR provisions is reported, action against such non compliant company is initiated as
per provisions of the Companies Act after due examination of records and following
due process of law. due process of law

As on date, there is no struc-tured study of the impact of the enforcement of the Com-panies Act pertaining to CSR.

Complete verification of GST transitional credit claims: CAG

Of top 50,000 cases in 2018-19, dept yet to verify 8,849 cases

Nondors. August 8

The Comptroller and Auditor
General (CAG) has recommended completing verification of
transitional reedit allowed under the CST mechanism. This and
other recommendations are
part of a report tabled in Parliament on Monday.

This recommendation is criti-

ical as Supreme Court recently directed GSTN portal to open common portal for all assessees to claim transitional credit for two months. After the introduction of GST, special pr sion was made for credi-

son was made for creditary of the composition is called transitional credit. Barring registered dealers opting for the composition is cheme, all assessing the composition of the compos

Rate of recovery low
C&AG said that though the Central Board of Indirect Taxes and
Customs (CBIC), in 2018-19 had identified top 50,000 cases which claimed maximum transitional credit for verification, the exercise was not yet complete, and the department was yet to verify 8.49 cases. The rate of recovery of detected irregularities was low. Cross jurisdictional issues and lack of coordination in central tax jurisdictions in some zones impeded verification and zones impeded verification and initiation of recovery actions," it

Irregularities noticed were relatively higher in four categories viz; ineligible credit of duty paid goods in stock without documents, irregular claim on unavalled credit on capital goods, ineligible credit on inputs or input services in transit, and irregular claim.

ular claim on closing balances.
The audit recommends "en-suring verification of the high risk claims reflected in Table 7aB of Tan 1 (credit on duty paid stock without invoices) and the cases where the transitional credit claim under Table Sa (clos-ing credit balance of legacy re-turns) was in excess of the clos-ing balance of legacy returns was in excess of the clos-

Data inconsistencies
The CAG audit also found significant data inconsistencies
between the taxable value and
declared tax liability. Inconsist-

declared tax liability inconsistencies were also noticed
between the CGST and SGST components of GST, and between ITC
figures captured in GSTR-8B and
GSTR-9 returns.

"Due to significant inconsistencies in the
GST data, audit could
not establish the reliability of data, for the
ability of data, for the
under insights and
assessing high risk areas such as

audit insights and assessing high risk areas such as tax liability and Ift mismatch at the pan-India level, the CAS said. The report mentioned that CBIC constituted (July 2017) the Directorate General of Analytics and Risk Management (DCARM) with the aim to study interport and analyse indirect tax data and share the outputs with various stakeholders. DGARM identifies high risk expayers through use of extensive data analytics on the GST returns data received from CSTN and DG Systems and Income Tax Returns (ITR) data received from CBIT.

"Audit examined the monitoring and feedback mechanism of DCARM reports and observed that use of manual[semi-automated mechanism for monitoring action by the department in respect of high risk taxpayers, identified in DCARM reports, is-sub-optimal and falls to properly leverage the full power of IT and

sub-optimal and fails to properly leverage the full power of IT and thus, there is a need to ensure that the entire set of activities should be end-to-end automated as part of the CBIC-GST platform," it said.



NMDC targets 46 mt production this fiscal

The short-term outlook for iron ore market is "not encouraging" because of geopolitical reasons and Covid-led disruptions in China - the largest consuming market, Sumit Deb, Chairman and Managing Director, NMDC Ltd, said.

According to him, NMDC is According to him, NMDC is looking at a to per cent y-oy in-crease in production at 46 mil-lion tonnes in FY23, following the expansion of Bachell mine in Chhattisgarh and post the re-newal of lease by the Karnataka government for Kumaraswamy mines.

Production outlook Addressing shareholders in the annual report, Deb maintained that the Russia-Ukraine conflict that the Russia-Ukraine conflict and continued impact of Covid-19 in China have been d'ampening the demand for steel in 2022." And as a result, de-mand for iron ore has been de-clining and prices have been volatile with a downward bias in june and July. NMDC had been taking price cuts over the last few months too.

enhanced digital banking conveniences

Ensuring success through

According to him, the fifth line of screening and downhill conveyor augmentation at Bacheli mine was delayed post a

Bacheli mine was delayed posta problem with the consultant. However, the company has a pointed a new consultant and the project work has resumed. "We expect these facilities to be ready in F23 and add about 25 laks tonnes of production," he said, Lease for Kumaraswamy mines was renewed in June. The mine will have an annual capa-city of 7 million tonnes. NMIX also operates the Donimalal mines in the State. "We (are) targetting produc-

also operates the Donimals mines in the State.

"We (are) targetting production of 46 million tonnes of iron ore in P22. This volume is about to per cent higher than in F22 and would provide a cushion against possible presure on pricing and we hope to maintain and surpass the top line again in P23, Pobs Jaid.

In Qi F23, NMDC reported a 54 per cent decline in PA7 at 14,469 crore, while sales and average per tonne-sales realisation dipped by 17 and 11 per cent yoy respectively because of weak demand from steel-makers'. Sales stood at 7.8 mr for the quarter. Decline in sales and a fall in iron ore prices saw MMDC \$5 (pre-cm). ore prices saw ismuc. 3. ues fall 27 per cent y-o-y.

States'borrowing cost rises 11 bps to 7.84 per cent

PRESSTRUSTOFINDIA Mumbal, August 8 Munitor, August 8 States' borrowing cost went up with the weighted average cut-offs increasing by 11 basis points to 7.84 percent at Monday's auc-tion, nearly wiping off the de-cline in the last week's auctions.

cline in the last week's auctions. Last week, the average cost fell by 17 bps (basis points) to 7.73 per cent to hit a nine-week low along with a rise in tenor. But at the latest auction of State Development Loans (SDLs), as states' market borrowings are known, both the yields as well ast tenors increased. according

known, both the yields as well as tenors increased, according to Adit Nayar, chief economist at CRA Ratings.

Last week's decline was the steepest so far this year. Since the beginning of this fiscal, states have been paying much higher for their marker borrowings with the awerage yields sniffing at the 3-percentage-mark for many weeks. But with falling international crude prices and also the fall intelluty yields last week, the yields on central government bonds. central government bonds have also declined this week.

SDLauction

At Monday's auctions of SDLs,
eight States raised ₹13,800
crore, 13 per cent higher than
the indicated level, wherein the
weighted average cut-off also
rose by 11 bps to 7.84 per cent.
However, the spread between
10-year SDLs and G-secs yields
assed to 40 box from 45 box last eased to 40 bps from 45 bps last week. The average tenor of bor-rowing also rose to 14 years from 13 years last week.




DATA PATTERNS (INDIA) LIMITED

[Formerly known as Indus Tingsile Private Limited]
CIN LTZ200TH 999PL061235
Registered Office: Plot H9. Fourth Man Road, SIPCOT IT Park, Sirusen, Chennai 603103, Tamil Nadu, India
Ernak mann, bhasen@datagottems.co.in Website: www.datagottemsendia.com Prione 044 - 4741 4000

NOTICE TO SHAREHOLDERS

Pursuant to Finance Act, 2020, dividend norms will be tasked in the hands of the inhandeders in Act. 1 April 2020 and the Company required to deduct tax at source (TDS) from dividing paid to the Mantheirs at the precinched rate in the Income East 1981 (that ITAS). Distalled communication with regard to the services ITDS rate for visious catalogies, codedings for MI) preferred ITDS and distall obcuments required there at distalled and being sent to the members through separate communication and are requised for first to Pristance Act, 2020 and amendments, there or required for first to Pristance Act, 2020 and amendments, there or the consistency of the Pristance Act, 2020 and amendments, there or the properties of the Pristance Act, 2020 and amendments, there or the properties of the Pristance Act, 2020 and a members, there or the Pristance Act, 2020 and the Pristance Act, 2020 and the pristance and the Pristance Act, 2020 and the temporary of the Pristance Act, 2020 and the pristal act and the Pristance Act, 2020 and the pristal pristal act and the Pristance Act, 2020 and the Pristance Act, 2020 and the pristal p



DO NOT SHARE Passers (017)

mer Care : 044-7122 5000